

கிளை..... கணக்கு இலக்கம் CID	DSA DME முலம் கிளை ☐ விற்பனைகள் ☐ முகவராண்மை ☐	புதிய கடன் ☐ கையேற்பு ☐ டெடாப் அப் கடன் ☐ தனிவேறான புத்தகக் கடன் ☐
---	--	---

கோரப்பட்ட கடன்

மீள்கொடுப்பனவுக் காலப்பகுதி - மாதங்கள்

--	--	--

 வட்டி வீதம் -

தனிப்பட்ட விபரங்கள் - விண்ணப்பதாரர்

பிரதேச செயலக அலுவலகம் :

[illegible]

கையடக்கத் தொலைபேசி இல.

--	--	--	--	--	--	--	--	--

திருமண அந்தஸ்து: ☐ திருமணமாகாதவர் ☐ திருமணமானவர் ☐ விவாகரத்தானவர் ☐ விதவை தங்கிவாழ்வோரின் எண்ணிக்கை:

உறவுமுறை :

வீட்டு முகவரி :

வதிவிடத் தொலைபேசி இல.

--	--	--	--	--	--	--	--

 கையடக்கத் தொலைபேசி இல.

--	--	--	--	--	--	--	--

நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிளஸி -ஆச்சார ஓய்வுதியக் கடன்

வருமான மற்றும் செலவினக் கூற்று

வருமானம்	ரூபா
தேறிய ஓய்வுதியம்	
வேறு வருமானம் (குறித்துரைக்கவும்)	
01.	
02.	
மொத்த வருமானம்	
கழிப்பனவுகள்	
வீட்டுச் செலவுகள்	
வேறு கடன் தவணைக் கட்டணங்கள்	
வேறு	
தேறிய வருமானம்	

கடனானது முறையான மாதமொன்றின் 25 ஆம் திகதிக்கும் 4 ஆம் திகதிக்கும் இடையே செய்முறைப்படுத்தப்படின் கடனின் ஓராவது தவணைக் கட்டணமாக கடன் வரும்படிகளிலிருந்தான வட்டி ஆக்கக்கூறை(Pre Emi) வைத்திருப்பதற்கும் பற்றுவைப்பதற்கும் மற்றும் கடனானது முறையான மாதமொன்றின் 5 ஆம் திகதிக்கும் 24 ஆம் திகதிக்கும் இடையே செய்முறைப்படுத்தப்படின் கடனின் ஓராவது தவணைக் கட்டணமாக கடன் வரும்படிகளிலிருந்தான முழுமையான தவணைக் கட்டணத்தை (மூலதனம்+வட்டி) வைத்திருப்பதற்கும் பற்றுவைப்பதற்கும் நான் இத்தால் நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிளஸி இனைக் கோருகின்றேன் (புதிய மற்றும் கையேற்புக் கடன்களுக்கு மட்டும் ஏற்படையதாகும்).

இத்துடன் இணைக்கப்படும் ஆவணங்கள்

கொடுத்துதவப்பட்ட விபரங்கள் உண்மையானவை மற்றும் செம்மையானவை எனவும் இவ்விண்ணப்பத்தை பூரணப்படுத்துவதில் முக்கியமான தகவல் எதுவும் வேண்டுமென்று பிடித்துவைத்திருக்கப்படவில்லை எனவும் நான் உறுதிப்படுத்துகின்றேன்.

இத்துடன் பின்வருவனவற்றை சமர்ப்பிக்கின்றேன் :

- i. எனது தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரத்தின் உண்மையான பிரதி
- ii. நிரந்தர முகவரிக்கான முகவரி பற்றிய சான்று
- iii. ஓய்வுதிய அடையாள அட்டையின் உண்மைப்பிரதி (கட்பாயவில்லை)
- iv. வேறு வருமானம் பற்றிய வெளிப்படுத்துகை மற்றும் ஆதாரப்படுத்தும் ஆவணங்கள் (தேவைப்படின்)

கொடுத்துதவப்பட்ட விபரங்கள் உண்மையானவை மற்றும் செம்மையானவை எனவும் இவ்விண்ணப்பத்தை பூரணப்படுத்துவதில் முக்கியமான தகவல் எதுவும் வேண்டுமென்று பிடித்துவைத்திருக்கப்படவில்லை எனவும் நான் உறுதிப்படுத்துகின்றேன். ஆச்சார ஓய்வுதியக் கடன் நியதி நிபந்தனைகளை வாசித்து விளங்கிக்கொண்டேன் என இத்தால் நான் ஒப்புக்கொள்கின்றேன் என்பதுடன் அதன் கீழான கடப்பாடுகள், பொறுப்புக்கள் மற்றும் உரிமைகளையும் இத்தால் ஏற்றுக்கொள்கின்றேன்.

கை.ச

விண்ணப்பதாரரின் கையொப்பம்.....

திகதி:

நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிஸல்சி -ஆச்சார ஓய்வூதியக் கடன்

நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

இந்நியதிநிபந்தனைகள் நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிஸல்சி இனால் வழங்கப்படும் ஏதேனும் ஆச்சார ஓய்வூதியக் கடனுக்கு (“ஓய்வூதியக் கடன்”) ஏற்படையளவாதல் வேண்டும் என்பதுடன் இதனைத்துப்பின்னர் வரையறுத்துக் கூறப்படுகின்றவாறான ஒவ்வொரு கடன்பெறுதலும் இந்நியதிநிபந்தனைகளினால் பிணிக்கப்படுதலும் வேண்டும்.

"வங்கி" என்பது, நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிஸல்சி இன் அடுத்துறுநர்கள் மற்றும் சாட்டுநர்களுடன் சேர்த்து அவ்வங்கி எனப் பொருள்படுதல் வேண்டும் என்பதுடன் “கடன்பெறுநர்” என்பது, ஓய்வூதியக் கடனொன்றிற்சொன் விண்ணப்பதாரர் அல்லது விண்ணப்பதாரர்கள் எனப் பொருள்படுதலும் வேண்டும்; அத்துடன் அவர்களின் முறையான மரபுரிமையாளர்கள், நிறைவேற்றுநர்கள், நிருவாகிகள் மற்றும் சாட்டுநர்களை உள்ளடக்குதல் வேண்டும்.

"வியாபார நான்" என்பது, வங்கியானது இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசில் வியாபாரத்துக்காக திறக்கப்படுகின்ற ஒரு நான் எனப் பொருள்படுதல் வேண்டும்.

"கடன்" அல்லது **"ஓய்வூதியக் கடன்"** என்பது, வட்டி,ஆகசெலவுகள், விதிப்பனவுகள் மற்றும் வேறு செலவுகள் உட்பட வங்கியிலிருந்து பெறப்படும் ஏதேனும் ஓய்வூதியக் கடன் எனப் பொருள்படுதல் வேண்டும்.

"கடன் தவணைக் கட்டணம்" என்பது, கடன் தொடர்பில் வட்டி மற்றும் அதன் மீதான வேறு விதிப்பனவுகளுடன் சேர்த்து கடன்பெறுநரினால் வங்கிக்கு ஒவ்வொரு மாதமும் வருமதியாகவும் செலுத்தப்படற்பாலனவாகவும் உள்ள பணங்கள் எனப் பொருள்படுதல் வேண்டும்; அத்துடன்

"திட்டம்" என்பது, NDB ஆச்சார ஓய்வூதியக் கடன் திட்டம் எனப் பொருள்படுதல் வேண்டும்.

ஒருமை எண்ணைக் குறிக்கும் சொற்கள் பன்மையையும் மறுதலையாகவும் ட்டும் உள்ளடக்குதல் வேண்டுமென்பதுடன், ஆண்பாலைக் குறிக்கும் சொற்கள் பெண்பாலை உள்ளடக்குதலும் வேண்டும், அத்துடன் ஆக்களைக் குறிக்கும் சொற்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் கம்பெனிகளை உள்ளடக்குதல் வேண்டும்.

கடன்பெறுநர், இத்தால் பின்வருமாறு இல்லாதொழிக்கமுடியாத வகையில் வங்கியுடன் ஒப்புக்கொண்டு, உடன்பட்டு பொறுப்பேற்கின்றார்:

- கடனொன்றிற்கான விண்ணப்பம் காலத்துக்குக் காலம் வங்கியினால் விதித்துரைக்கப்படும் படிவத்தில் இருத்தல் வேண்டும் என்பதுடன் விண்ணப்பதாரரினாலும் சாட்சிகரினாலும் உரிய முறையில் கையொப்பமிடப்படுதலும் வேண்டும்; அத்துடன் பின்வரும் மேலதிக ஆவணங்களுடன் சேர்த்தனுப்பப்படுதல் வேண்டும்:
 - விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தின் உண்மைப்பிரதி
 - வேறு வருமானம் பற்றிய வெளிப்படுத்துகை மற்றும் ஆதாரப்படுத்தும் ஆவணங்கள் (தேவைப்படி)
 - வங்கி காலத்துக்குக் காலம் தேவைப்படுத்தக்கூடியவாறான அத்தகைய வேறு மற்றும் மேலதிகத் தகவல்கள்
- கடன் வழங்குவதானது வங்கியின் தனித்தற்றுணியில் இருத்தல் வேண்டும். வங்கியானது விண்ணப்பித்த தொகையை விடக் குறைந்த தொகையொன்றுக்கான கடனை அதற்கான ஏதேனும் காரணத்தைக் குறித்தனிக்காமல் வழங்குவதற்கு கடந்திரமுடையதாதல் வேண்டும் என்பதுடன் கடனாக அவ்வாறு வழங்கப்பட்ட அத்தகைய குறைந்த தொகை இந்நியதி நிபந்தனைகளினால் ஆளப்படுதலும் வேண்டும்
- மேலேயுள்ள விடயம் (2) இற்கு அமைய,ஆச்சார கடனொன்றிற்கான விண்ணப்பதாரரின் வேண்டுகோள் வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுவதன் மேல், அதன் செலுத்தீட்டையும் கடன் வசதியின் பின்வரும் விபரங்களையும் வங்கி எழுத்தில் உறுதிப்படுத்துதல் வேண்டும்;
 - அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை
 - ஏற்புடையதான வட்டி வீதம்
 - மீள்கொடுப்பனவுக் காலப்பகுதி
 - கடன் தவணைக் கட்டணத் தொகை
 - மீள்கொடுப்பனவு தொடங்கும் திகதி
 - செய்முறைப்படுத்தற் கட்டணம்
 - காப்புறுதிக் காப்பீடுவிண்ணப்பதாரரின் வேண்டுகோள் அங்கீகரிக்கப்பட்டபுராத பட்சத்தில், வங்கி அதுபற்றி வாடிக்கையாளருக்கு அறிவித்தல் வேண்டும்.
- கடன்பெறுநரின் ஓய்வூதியம் அனுப்பப்படவேண்டிய, வங்கியில் கடன்பெறுநரின் பெயரில் ஒரு நடைமுறைக் கணக்கை/சேமிப்புக் கணக்கை(கணக்கு)(அத்தகைய கணக்குகளை ஆளும் நியதிநிபந்தனைகளுக்கு அமைய) கடன்பெறுநர் திறத்தல் வேண்டும் என்பதுடன் இக்கணக்கு கடன் வட்டி மற்றும் அதன் மீது செலுத்தப்படத்தக்கதான வேறு விதிப்பனவுகள் முழுமையாக செலுத்தப்பட்டு கொடுத்துத்தீர்க்கப்படும் வரை கடன்பெறுநரினால் பணைப்படுதலும் வேண்டும்; அத்துடன் வங்கியானது கடனின் கீழ் அல்லது அது தொடர்பில் செலுத்தப்படத்தக்கதான எல்லாப் பணத்தொகையையும் கடன்பெறுநரின் அத்தகைய கணக்குக்கு அல்லது வேறு ஏதேனும் கணக்குக்கு பற்றுவைப்பதற்கு உரித்துடையதாதல் வேண்டும்.
- கணக்கில் நிதிகளின் கிடைக்கக்கூடியதன்மையைப் பொருட்படுத்தாமல் உடன்பட்டுக்கொள்ளப்பட்ட திகதியன்று, கடன் தவணைக் கட்டணம் மற்றும் வருமதியான தொகை அத்தகைய உடன்பட்டுக்கொள்ளப்பட்ட தவணைக் கட்டணத்துடன் பற்றுவைக்கப்படும். எவையேனும் பணங்கள் கணக்கில் வைப்பிலிப்படின அத்தகைய பணங்கள் கணக்கின் மீது நிறுவையாகவுள்ள எல்லாக் கடன் தவணைக்கட்டணங்களையும் பகுதியளவில் அல்லது முழுமையாக கொடுத்துத்தீர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் என கடன்பெறுநர் மேலும் பொறுப்பேற்கின்றார்.
- கடன் தவணைக்கட்டணமாகவும், கடன் செலுத்தடுசெய்யப்பட்ட மாதத்தை உடனடுத்து வரும் மாதத்திலிருந்து தொடங்கும் ஒவ்வொரு மாதத்தினதும் உடன்பட்டுக்கொள்ளப்பட்ட உரிய திகதியன்று வங்கிக்கு வருமதியாகவும் செலுத்தப்படத்தக்கதாகவும் வரதல் வேண்டும். உரிய திகதியில் தீர்வுசெய்யப்பட்ட நிதிகள் கிடைக்கக்கூடியதாகவிராதப்பட்சத்தில், கடன் கணக்குக்கான வையையாலும் வரவுகள் கடன் தவணைக் கட்டணத்தின் (அல்லது விடயத்துக்கேற்ப அதன் பாகத்தின்) ஏதேனும் காலங்கடந்த மூலதனத்துக்கு எதிராகத் திரண்டு ஒதுக்கீடுசெய்யப்படும் என்பதுடன் வட்டியானது அடுத்துவரும் மாதத்தின் கொடுப்பனவுத் திகதியன்று அறவிடவும்படும். கடன் தவணைக் கட்டணம் அல்லது அதன் ஏதேனும் பாகம் ஏதேனும் மாதத்தில் கொடுப்பனவுத் திகதியன்று செலுத்தப்படாத பட்சத்தில், வங்கியானது எவையேனும் தாமதக் கொடுப்பனவுக் கட்டணங்கள் மற்றும் விதிப்பனவுகளுடன் சேர்த்து ஒழித்துக்கட்டப்பட்டு சேதவிடுகள் என்ற வகையாக கடனுக்கு ஏற்புடையதான வீதத்தை விட உயர்ந்த வீதமொன்றில் வட்டியை அறவிடுவதற்கு உரித்துடையதாதல் வேண்டும். சொல்லப்பட்ட உயர்ந்த வீதம் மற்றும் தாமதக் கொடுப்பனவு விதிப்பனவுகள் கட்டண அட்டவணையில் இற்றைப்படுத்தப்படும் என்பதுடன் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துடன்/அல்லது கிளைகளில் வெளிக்காட்டிவைக்கவும்படும்.
- கடன் மீதான வட்டி மற்றும் வேறு விதிப்பனவுகள் மேலே விடயம் (6) இல் தரப்பட்ட முறையில் கடன்பெறுநரினால் வங்கிக்கு செலுத்தப்படற்பாலனவாதல் வேண்டும். கடனைப் பெற்றுக்கொள்ளும் நேரத்தில் உடன்பட்டுக்கொள்ளப்பட்ட வட்டி மற்றும் வேறு விதிப்பனவுகள் எவ்வாறிருப்பினும், கடன் மீதான வட்டி வீதம் மற்றும் வேறு விதிப்பனவுகள் காலத்துக்குக்காலம் மாற்றம் மற்றும் தளம்பலுக்கு அமைந்தனவை எனவும் வங்கியானது அதன் முழுத் தற்றுணியில் கடன்பெறுநருக்கான அறிவித்தலுடன் கடனுக்கு ஏற்புடையதான வட்டி வீதத்தை வேறுபடுத்தலாம் எனவும் கடன்பெறுநர் அத்தகைய நியதிநிபந்தனைகளுடன் உடன்பட்ட பட்சத்தில் முற்கொடுப்பனவுக்கான கட்டணமொன்றை அறவிடலாம் எனவும் கடன்பெறுநர் மேலும் ஒப்புக்கொள்கின்றார். கட்டணங்கள், தரப்படும் அல்லது விதிப்பனவுகளுக்கான ஏதேனும் மாற்றம் கடண் அட்டவணையில் இற்றைப்படுத்தப்பட்டு வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துடன்/அல்லது கிளைகளில் வெளிக்காட்டி வைக்கப்படுதல் வேண்டும். கடன்பெறுநர் அத்தகைய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் / ஏற்றுக்கொள்வதற்கு இயலாதவராகவிருக்கின்றபட்சத்தில் மற்றும் அப்பொருள்பட எழுத்தில் வங்கிக்கு அறிவிக்கின்றபட்சத்தில், அப்போது கடனானது வேண்டுகோளின் மீது செலுத்தப்படத்தக்கதாக வரதல் வேண்டும்.
- வங்கியானது இலங்கை அரசாங்கத்தினால் காலத்துக்குக் காலம் அறவிடப்படும் எவையேனும் நியதிச்சட்ட விதிப்பனவுகளுக்கு அமைய கடன் தவணைக்கட்டணம் மற்றும் மீள்கொடுப்பனவுக் காலப்பகுதியை மாற்றுவதற்கான உரிமையையும் கொண்டுள்ளது.
- ஏதேனும் கடன் மீள்கொடுப்பனவு அல்லது கடன் தவணைக் கட்டணங்கள் தொடர்பில் வங்கி தேவைப்படுத்துகின்ற அல்லது விதிக்கின்ற அத்தகைய முற்கொடுப்பனவுக்கான கட்டணங்களான கடன்பெறுநர் வங்கிக்குச் செலுத்துதல் வேண்டும்; அவை கட்டண அட்டவணையில் இற்றைப்படுத்தப்படும் என்பதுடன் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துடன் / அல்லது கிளைகளில் வெளிக்காட்டி வைக்கப்படுதலும் வேண்டும்.
- வங்கியானது, கடன்பெறுநருக்கு ஒரு நான் முன்அறிவித்தல் வழங்குவதன் மூலம், கடன்பெறுநரின் வங்கிக்கான எல்லாப் பொறுப்புக்களினதும் கொடுத்துத்தீர்த்தலை உரிமைகொடுவதற்கும் வங்கியினால் கடன்பெறுநருக்கு வழங்கப்படும் வசதிகளை (இதன் எவையேனும் நியதிநிபந்தனைகளின் மீறகைக்காக அல்லது வேறு வகையாக) அதன் தற்றுணியில் அத்தகைய வழிமுறைகளுக்கான காரணங்கள் அல்லது நியாயப்படுத்துகைகளை கூறுவதற்கான எவ்விதக் கடப்பாடுகளுமின்றி திரிபுபடுத்துவதற்கும் அல்லது இரத்துச்செய்வதற்கும் வீடுப்பத்தெரிவைக் கொண்டுள்ளது.
- கடனின் கீழான எல்லாக் கொடுப்பனவுகளும் (பிரதான தொகை,வட்டி அல்லது வேறுவகையாக), எதிரீடு கழிப்பனவு அல்லது பிடித்துவைத்தல் இன்றி அவற்றின் முறையான உரிய திகதிகளில் வங்கியின் எவையேனும் கிளைகளில் அல்லது மொனியல் பாங்கின் மூலமாக அல்லது இணைய வங்கிக்கொழிவச் சேவை மூலமாக வங்கிக்கு செலுத்தப்படுதல் வேண்டும். ஏதேனும் கழிப்பனவு அல்லது பிடித்துவைத்தல் சட்டத்தினால் தேவைப்படுத்தப்படின், இயைபான கழிப்பனவு அல்லது பிடித்துவைத்தலைச் செய்ததன் பின்னர், அத்தகைய கழிப்பனவு அல்லது பிடித்துவைத்தல் செய்யப்பாதிருந்தபின் வங்கியானது அது பெற்றிருந்திருக்கக்கூடிய அல்லது பெறுவதற்கு உரித்துடையதாகவிருந்திருக்கக்கூடிய தேரிய தொகையை பெற்றுக்கொள்கின்றது என உறுதிப்படுத்துவதற்கு இயைபான கொடுப்பனவுகள் கடன்பெறுநரினால் அதிகரிக்கப்படுதல் வேண்டும்.
- கடன்பெறுநரின் கடன் கணக்குக்கு பற்றுவைக்கப்படும் எல்லா வட்டித் தொகைகளும், ஆகசெலவுகளும், தரகுப்பணமும் செலவுகளும் அல்லது விதிப்பனவுகளும் கடன்பெறுநரின் வங்கிக்கான பொறுப்பினை பாகமாக வரதல் வேண்டும்.
- கடன் மற்றும் அதன்கீழ் நிறுவையாகவுள்ள எல்லா வருமதிகளையும் அறவிடுவதற்காக சட்ட வழக்குநடவடிக்கைகளைத் தொடுப்பதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது எனவும் அது தொடர்பிலான எவையேனும் சட்ட ஆகசெலவுகள், கட்டணங்கள் மற்றும் சட்டத்தாணிகளுக்கான கட்டணங்கள் கடன்பெறுநரிடமிருந்து வங்கிக்கு வருமதியாகவுள்ள தொகைகளாக கருதப்படுதல் வேண்டும் எனவும் கடன்பெறுநர் ஒப்புக்கொள்கின்றார்.
- கடன் தவணைக்கட்டணம் அல்லது அதன் ஏதேனும் பகுதியை அல்லது பாகத்தை அறவிடும் பணிகளை வங்கியினால் நியமிக்கப்படும் ஒரு முகவர் அல்லது வேறு எவரேனும் முன்றாம் திறத்தவர் ஊடாக வெளிச்சேவையில் ஈடுபடுத்துவதற்கான உரிமையை வங்கி கொள்படுதல் வேண்டும் என கடன்பெறுநர் ஒப்புக்கொள்கின்றார். அவை தொடர்பிலான எல்லா ஆகசெலவுகளும் கடன்பெறுநரினால் பொறுக்கப்படுதல் வேண்டும். வங்கியானது கடன் அறவிட்டு நோக்கத்துக்காக கடன்பெறுநரின் அந்நரங்கத் தகவல்களை சொல்லப்பட்ட முகவருக்கு அல்லது முன்றாம் திறத்தவருக்கு வெளிவிடுவதற்கு அதிகாரமளிக்கப்படுதல் வேண்டும் எனவும் வங்கிக்கு இத்தால் அதிகாரமளிக்கப்படுகின்றது எனவும் கடன்பெறுநர் இத்தால் உடன்படுக்கின்றார்.
- கடன் கணக்கில் உள்ள குறிப்பிட்ட தொகைகள் தொடர்பில் காலத்துக்குக்காலம் எழுத்தில் உடன்பட்டுக்கொள்ளப்பட்டக்கூடியவாறு தவிர இவ்வசதிகளின் காலப்பகுதியின்போது கடன் கணக்கில் உள்ள எவையேனும் வரவு மீதிகள் தொடர்பில் வட்டி எதுவும் கடன்பெறுநருக்கு வருமதியாதலாகாது.
- வங்கியின் புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட வங்கியின் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் அலுவலரினால் கையொப்பமிடப்பட்டு உண்மையானது என சான்றுப்படுத்தப்பட்ட ஏதேனும் கணக்கு பற்றிய கூற்று, கடன்பட்டியில் நிறுவையாகவுள்ளதும் கடன்பெறுநரினால் வங்கிக்கு வருமதியாகவுள்ளதுமான தொகைகள் தொடர்பில் கடன்பெறுநர் மீது பிணிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் அதன் முடிவான சான்றாகவிருத்தலும் வேண்டும்.
- மதிப்பளிக்கப்படின் கணக்கு(கணக்குகள்) அதிகாரமளிக்கப்பட்ட எல்லையான (எல்லைகளை) விஞ்சுவதனை ஏற்படுத்தும் எவையேனும் பெறுகைகளுக்கு மதிப்பளிப்பதற்கு வங்கி முக்கீகலாம். அத்தகைய பெறுகைகள் முறுக்கப்பட்டுள்ள என கடன்பெறுநருக்கு அறிவிப்பதற்கான கடப்பாடு எதனையும் வங்கி கொள்படுதல்விதல்லை. வங்கியானது எந்தெந்த அல்லது அவ்விதங்கள் எவரினாலும் அளிக்கப்படும் நிறப்பு, விட்டுக்கொடுப்பு அல்லது சலுகை எதுவும் இதன் கீழான வங்கியின் உரிமைகளை பங்கப்படுத்துதலாகாது. அதிகாரமளிக்கப்பட்ட எல்லை விஞ்சுகின்ற பட்சத்தில், ஏதேனும் மேன்மிகை இவ்வுடன்படிக்கையில் நியதிக்குக்கு அமைந்ததாகவருக்கும் என கடன்பெறுநர் ஒப்புக்கொள்கின்றார்.
- வங்கியில் செலுத்தப்படற்பாலதாக வரையப்பட்ட விடயங்கள் உட்பட வங்கியினால் கடன்பெறுநரின் கணக்குக்கு (கணக்குகளுக்கு) வரவுவைக்கப்பட்டு ஏதேனும் விடயம், அத்தகைய விடயங்கள் தீர்வுசெய்யப்படும் வரை வழமையான வழிகள் மூலம் தீர்வுசெய்யப்படுதலுக்கு அமைந்ததாகும் என கடன்பெறுநர் உடன்படுகின்றார். மிகையாகப் பெறப்பட்ட மீதியை (மீதிகளை) கணக்கிடும் நோக்கங்களுக்காக அவ்வாறு வரவுவைக்கப்பட்ட விடயங்களின் பெறுமதியைத் தவிர்ப்பதற்கு வங்கி உரித்தடையதாகும்.
- வங்கியானது ஏதேனும் நேரத்தில் அவ்வாறு தேவைப்படுத்தின் கடன்பெறுநரின் பெயரில் இப்போது கடன் அல்லது எதிர்காலத்தில் வங்கியில் வைப்பிலிடப்படக்கூடியவாறான எல்லாப் பணங்களையும், பங்குகளையும், முறிகளையும் மற்றும் வேறு பெறுமதியான ஆவணங்களையும் வங்கிக்கு அதன் கட்டணங்க்கும் இணையுறு பிணைப்பொறுப்பாக கடன்பெறுநர் இடுதல் வேண்டும். இவை கடன்பெறுநரினால் சேர்மதியாகவுள்ள மொத்தத் தொகையையும் கொடுத்துத் தீர்ப்பதற்கான பிணைப்பொறுப்பாக கருதப்படுதல் வேண்டும்.
- வங்கியானது, வங்கியின் கட்டுக்காப்பு மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள கடன்பெறுநரின் ஆதன உரிமைகள் எவற்றின் மீதும் சோந்தை மற்றும் எதிரீட்டு உரிமையை (அல்லது ஒத்த உரிமையை) கொண்டுமுத்தல் வேண்டும் என கடன்பெறுநர் மேலும் உடன்படுகின்றார்; அவ்வுரிமைகள் வங்கியினால் பிரயோகிக்கப்படலாம் என்பதுடன் வங்கியானது எந்தெந்தவிதும் அறிவித்தலின்றி கடன்பெறுநரின் பெயரில் வைத்திருக்கப்படும் எல்லா அல்லது எவையேனும் கணக்குகளை அவை எந்தத் தலைப்பின் கீழ் வருகின்றன என்பதனைப் பொருட்படுத்தாமல் இணைக்கலாம் மற்றும் ஒன்றுதிரட்டலாம் அத்துடன் / அல்லது நடைமுறைக்கணக்கு, சேமிப்புக் கணக்கு அல்லது வைப்புக் கணக்கு என்பவற்றின் மீதியினுஞ்சரி, அத்துடன் வங்கி அதன் அலுவலகங்களுள் எவற்றினால் கடன்பெறுநரின் கணக்குக்கு எந்தேரத்திலும் வைத்திருக்கக்கூடிய எத்தகுமறைக்கணக்கிலும் எத்தகையவைமான எல்லா அல்லது எவையேனும் பணங்களை எவையேனும் மிகையாகப் பொப்பட்ட கணக்குகளுக்கு எதிராக எதிரீடு செய்யலாம்.

நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிளஸ்சி -ஆச்சார ஓய்வூதியக் கடன்

21. வங்கி கடன் பெறுநருக்கு அறிவிக்க விரும்புகின்ற இவ் வசதிகள் தொடர்பான எவையேனும் உரிமைக்கோரிக்கைகள், அழைப்பாணைகள், அறிவித்தல் அல்லது அறிவிப்பு வங்கிக்கு கடைசியாக அறியப்பட்ட கடன்பெறுநரின் முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் எழுத்தில் வழங்கப்படின், கடன்பெறுநருக்கு உரியமுறையில் வழங்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும். வட்டி வீதங்களிலான மாற்றங்கள் பற்றிய அறிவித்தலும், உள்நாட்டு பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட அத்துடன்/அல்லது வங்கியின் வளவுகளில் வெளிக்காட்டிவைக்கப்பட்ட அறிவித்தல் மூலம் வழங்கப்படலாம். வங்கிக்கான கடன்பெறுநரினாலான எல்லா அறிவித்தல்களும் கொடும்படி 02, நவம் வாவுத்தை, இல.40 இல் உள்ள அதன் அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பப்படுதல் வேண்டும்.
22. கடன்பெறுநர் வங்கியிலிருந்து பெறப்படும் எல்லாக் கணக்குகளும் பற்றிய கூற்றுக்களை கவனமாக செவ்வயார்த்தல் வேண்டும். வங்கியின் பதிவேடுகளில் தோன்றுகின்றவாறு அத்தகைய கணக்கு பற்றிய கூற்றொன்று கடன்பெறுநரின் முகவரிக்கு அனுப்பப்படும் திகதியிலிருந்து ஒரு மாதத்தினுள் கடன்பெறுநரிடமிருந்து ஆட்சேபனையெதுவும் பெறப்படாவிடின், அப்போது அதன்கண் காட்டப்படும் மீதி சரியானது எனக் கருதப்படும் என்பதுடன் கடன்பெறுநரிடமிருந்து அறிவித்தலெதுவும் பெறப்பட்டிராவிடின் அதன்கண் காட்டப்படும் மீதி சரியானது எனவும் கருதப்படும் அத்துடன் கடன்பெறுநரிடமிருந்து அறிவித்தலெதுவும் பெறப்பட்டிருக்கவில்லை என்ற நிகழ்வு கணக்கின் சரியான தன்மையின் உறுதிப்படுத்துகையாக பொருள்கோடல் செய்யப்படும் அத்துடன் அத்தகைய கணக்கு பற்றிய ஏதேனும் கூற்று தொடர்பில் எவையேனும் ஆட்சேபனைகளை எழுப்பாமல் இருப்பதற்கு கடன்பெறுநர் பொறுப்பேற்கின்றார். கடன்பெறுநர் ஏதேனும் காலப்பகுதிக்கு கணக்கு பற்றிய கூற்றொன்றைப் பெறாவிடின் வங்கியிடமிருந்து கூற்றொன்றைக் கோருவது அவரின் முழுமையான பொறுப்பாகும் என அவர் மேலும் பொறுப்பேற்கின்றார்.
23. இதன் கீழான ஏதேனும் உரிமையை அல்லது பிரகாரத்தை (முழுமையாக அல்லது பகுதியளவில் மட்டும்) பிரயோகிப்பதில் அல்லது வலுவூறுத்துவதில் வங்கியின் தாமதம் அல்லது விட்டுவிடுகை எதுவும் வங்கியின் அத்தகைய உரிமையை அல்லது பிரகாரத்தை பாதித்தலாகாது என்பதுடன் அத்தகைய உரிமையின் அல்லது பிரகாரத்தின் விட்டுக்கொடுப்பொன்றாக பொருளமைத்துக்கொள்ளப்படுதலுமாகாது.
24. வங்கியானது இந்தியதிநிபந்தனைகளை எந்நேரத்திலும் வேறுபடுத்துவதற்கான அத்துடன்/அல்லது மாற்றுவதற்கான அத்துடன்/அல்லது அவற்றுக்கு சேர்ப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், அத்தகைய எல்லா மாற்றங்களும் கடன்பெறுநருக்கான அறிவித்தலின் மீது மட்டுமே பயனுறும்.
25. இவ்வுடன் படிக்கை இலங்கைச் சட்டங்களினால் ஆளப்படுதல் வேண்டும் என்பதுடன் தோதான நியாயாதிக்கம் இலங்கை நீதிமன்றங்களுக்கு உரித்தாக்கப்படுதலும் வேண்டும். எவ்வாறாயினும், வங்கியானது வேறு ஏதேனும் நாட்டில் கடன் மீள்கொடுப்பனைவைத் தொடர்ந்து பெறுவதற்கான உரிமையைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதுடன் அத்தகைய நோக்கத்துக்காக வங்கியானது வேறு ஏதேனும் நாட்டில் ஏதேனும் தோதான நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தினை வேண்டுமதற்கான உரிமையைக் கொண்டிருத்தலும் வேண்டும்.
26. கடன்பெறுநருக்கு எதிராக வங்கிமுறிவு வழக்குநடவடிக்கை எதுவும் தொடங்கப்பட்டிருக்கவில்லை எனவும் அல்லது தொடங்குவதற்கு உட்கருதப்பட்டிருக்கவில்லை எனவும் இவ்விண்ணப்பத்தில் கொடுத்துதவப்பட்டு எல்லாத் தகவல்களும் உண்மையானதும் பூரணமானதும் செம்மையானதும் எனவும் இவ்விண்ணப்பத்தை பூரணப்படுத்துவதில் ஏதேனும் முக்கியமான தகவலை கடன்பெறுநர் வேண்டுமென்று மிடித்துவைத்திருக்கவில்லை எனவும் கடன்பெறுநர் முன்வைத்து நம்புறுதியளிக்கின்றார்.
27. இவ்விண்ணப்பப்படிவத்தில் கொடுத்துதவப்படும் தனிப்பட்ட விபரங்களுக்கான எவையேனும் முக்கியமான மாற்றங்கள் பற்றி கடன்பெறுநர் உடனடியாக வங்கிக்கு அறிவித்தல் வேண்டும்.
28. வங்கியானது இதன் கீழான அதன் எவையேனும் அல்லது எல்லா உரிமைகளையும் குறித்தளிப்பதற்கான முன்னங்காரத்தை கடன்பெறுநரிடமிருந்து பெற்றுக்கொள்ளாமல் வேறு திறத்தவருக்கு குறித்தளிப்பதற்கான உரிமையைக் கொண்டிருத்தல் வேண்டும். அத்தகைய குறித்தளிப்பு அல்லது கைமாற்றம் காரணமாக கடன்பெறுநரின் உரிமைகள் குறைக்கப்படுகின்ற பட்சத்தில், வங்கியானது கடன்பெறுநரின் எழுத்திலான முன்னங்காரத்தைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
29. வங்கிக்கான வருமதிகள், வருமதியாக வருகின்றவாறும் வருமதியாக வருகின்ற போதும் அவற்றைக் கொடுத்துத் தீர்ப்பதற்கு கடன்பெறுநர் தவறுகின்ற பட்சத்தில், வங்கியானது வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துடன் / அல்லது கிளைகளில் வெளிக்காட்டிவைக்கப்படவேண்டிய வங்கியின் கட்டண அட்டவணையின்படி தாமதக் கொடுப்பனவுக் கட்டணங்கள் மற்றும் விதிப்பனவுகளுடன் சேர்த்து ஒழித்துக்கட்டப்பட்ட சேதவிடுகள் என்றவகையாக கடனுக்கு ஏற்படையான வித்தை விடையாந்த வித்ததினான வட்டியை அறவிடுவதற்கு உரித்துடையதாதல் வேண்டும் என அவர் அறிவிக்கப்படுகின்றார்.
30. கடன்பெறுநர் கடனை / ஓய்வூதியக் கடனை முழுமையாக கொடுத்துத்தீர்க்கின்ற பட்சத்தில் / பகுதியளவிலான கொடுத்துத்தீர்த்தலைச் செய்கின்றபட்சத்தில், வங்கியின் கட்டண அட்டவணையின் படி கொடுத்துத்தீர்த்தல் கட்டணமொன்று அறவிடப்படும் என கடன்பெறுநர் அறிகின்றார்.
31. வங்கியின் கட்டண அட்டவணையின்படி கடன்/ஓய்வூதியக் கடன் மீது செய்முறைப்படுத்தற் கட்டணமொன்று அறவிடப்படும்.
32. காப்புறுதிக் காப்பீடொன்று கடன் / ஓய்வூதியக் கடன் மீது அறவிடப்படும் என்பதுடன் வாடிக்கையாளர் கடன் வரும்படிகளிலிருந்து ஒரு முறை மாததிரமான காப்புறுதிக் காப்பீடொன்றை கழிப்பனவுசெய்வதற்கு சம்மதமளித்தலும் வேண்டும்.
33. கடன் மீதான வட்டி மற்றும் வேறு விதிப்பனவுகளுடன் சேர்த்து கடன் தொடர்பில் செலுத்தப்பட்டத்தக்கதான பணங்கள் காலவிதிப்புக் கட்டளைச்சட்டம் (பிரிவு 68) எவ்வாறிருப்பினும் அறவிடப்படப்பாலனவாதல் வேண்டும் என்பதுடன் சொல்லப்பட்ட பணங்களை அறவிடுவதற்கு வங்கி கடன்பெறுநருக்கு எதிராக வழக்குத்தொடுப்பதற்கான தடையொன்றாக அத்தகைய கட்டளைச்சட்டத்தை கடன்பெறுநர் வாதுரைசெய்தலுமாகாது.
34. கடன்பெறுநர் ஒப்பந்தத்தில் விதிக்கப்படவாறு உடன்பட்டுக்கொள்ளப்பட்ட கடன் வசதிக் காலத்தினுள் கடன் பொறுப்புக்கள் நிறைவேற்றப்படாததன் காரணமாக வேறு எவையேனும் குற்றிலைகளின் கீழ், கொள்கைகளில், ஒழுங்குவிதிகளில், வரிவிதிப்புகளில் ஏதேனும் எதிர்பார்க்கப்படாத அல்லது முன்சம்பவியாத விதிப்புடன் அல்லது திருத்தத்துடன் அத்துடன் / அல்லது வேறு எவையேனும் எதிர்பாரா நிலைமைகளுடன் இணைந்த நிதிசார் அபுத்துக்களை பொறுத்தல் வேண்டும்.
35. முறைப்பாடுகளைக் கையாள்வதிலான வங்கியின் நடவடிக்கைமுறை மற்றும் அண்மைய தொடர்பு விபரங்கள் அத்துடன் நிதி குறைகேள் அதிகாரி மற்றும் இலங்கை மத்திய வங்கி போன்ற மாற்றுப் பிணக்குத்தீர்த்தல்கள் வங்கியின் “www.ndbbank.com” என்னும் இணையத்தளத்தில் வெளியிடப்படுதல் வேண்டும்.
36. கடன்பெறுநர் அத்துடன் / அல்லது கொடுக்கல்வாங்கல்(கள்) பற்றிய தகவல்களை கண்காண அந்தரங்கத்தன்மை நிபந்தனைகளின் கீழ் சேவை வழங்குநர்களுக்கு, ஒழுங்குபடுத்துநர்களுக்கு அல்லது எவனோரும் முன்றாம் திறத்தவருக்கு வங்கியுடன் உடன்படுகின்றார் என்பதுடன் இத்தால் குறிப்பாக வங்கிக்கு அதிகாரமுமளிக்கின்றார்.
37. தவணை தவறுகையொன்று ஏற்படுகின்றபட்சத்தில், தனிக் அறவீடில் வழக்கு, ஈட்டு முறி வழக்கு, பணம் அறவீடில் வழக்கு, வங்கிகளினால் கடன்களை அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான நடவடிக்கைகள் அல்லது அத்தகைய வேறு ஏதேனும் ஒத்த நடவடிக்கை உட்பட ஆனால் அவற்றை வரையறுக்காமல் வங்கிக்கு கிடைக்கக்கூடியதாகவுள்ள எவ்வகையினதுமான நடவடிக்கையினால் கடன்பெறுநர் / பிணைப்பொறுப்பு வழங்குநர் / உத்தரவாதமளிப்பவர் அல்லது எவனோரும் தொடர்பான திறத்தவருக்கு எதிராக வழக்கை முன்னெடுப்பதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது என கடன்பெறுநர் உடன்படுகின்றார்.
- வழக்கறிஞர் கட்டணங்கள் மற்றும் வேறு உட்பதொழில்சார் விதிப்பனவுகள், மொழிபெயர்ப்பு, வெளியீடு, முத்திரைத்தீவை, ஏல்விபனான விதிப்பனவுகள் மற்றும் இடைநேர்வினைவான செலவுகள் உட்பட அத்தகைய வழக்குகளை முன்னெடுத்தல் மற்றும் பேணுதல் தொடர்பான எல்லா ஆகச்செலவுகளும் கடன்பெறுநரினால் பொறுக்கப்படுதல் வேண்டும்.
- சொத்துக்களை கையாழித்தல் உட்பட ஏதேனும் ஆதனத்தின் மீள்துணைம மற்றும் அதனைக் கையாள்வதற்கான நடவடிக்கைமுறை வங்கியின் www.ndbbank.com என்னும் இணையத்தளத்தில் வெளியிடப்படும்

நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிளஸ்சி இன் திட்டத்தை ஆளும் மேலேயுள்ள நியதிநிபந்தனைகளை பெற்றுக்கொண்டு, விளங்கப்படுத்தப்பட்டு, வாசித்து விளங்கிக்கொள்ளப்பட்டு, நான் / நாம், இதன்கள் பெயரிடப்பட்ட இரண்டு சாட்சிகளின் முன்னலையில் மேலேயுள்ள நியதிநிபந்தனைகளை ஏற்பதாக கீழே எனது / எமது கையொப்பத்தை / கையொப்பங்களை இடுகின்றேன் / இடுகின்றோம்.

கை.ச

விண்ணப்பதாரரின் கையொப்பம்:.....

திகதி:

சாட்சியின் கையொப்பம் :

பெயர் :

NIC/EPF :

வதிவிட முகவரி:

சாட்சியின் கையொப்பம்:.....

பெயர் :

NIC/EPF :

வதிவிட முகவரி: